

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தினகொட பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களின் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, தினகொட பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள்,

பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின்படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின்படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

	கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	ரூபா 190,000 கிரயத்தை உடைய ஒலிபெருக்கி இயந்திரமொன்று கொள்வனவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மூலதனச் செலவு வருவாய் செலவு என கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆண்டு சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	மூலதனச் செலவுகள் வருவாய் செலவுச் செலவுகள் என கணக்கீடு செய்தல் சரி செய்யப்பட வேண்டும்.
(ஆ)	ரூபா 241,607 தொகை கிரயத்தையுடைய நுகர்வுத் தன்மையுடைய 16 விடயங்கள் தளபாடங்கள் மற்றும் பொருத்து உபகரணங்கள் மற்றும் இயந்திர உபகரணங்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	எதிர் காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	விடயத்தின் பெறுமதியை சரியாக இனங்கண்டு கணக்கீடு செய்ய வேண்டும்.

- (இ) மீளாய்வாண்டின் போது செலுத்த எதிர் காலத்தில் சரி செய்வதற்கு செலுத்த வேண்டிய வேண்டிய கூட்டுத்தொகை ரூபா 1.56 நடவடிக்கை எடுக்கப்படும் என. செலவுகளுக்காக பலவின் கடன்கொடுத்தோரின் கீழ் கணக்கீடு கடன்கொடுத்தோரின் கீழ் ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1.6.2 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நிலையான சொத்துக்கள் பதிவேடு, மீதிகளை உறுதிப்படுத்தும் கடிதங்கள், காலப் பகுப்பாய்வு, முற்பணப் பதிவேடு மற்றும் விரிவான அட்டவணைகள் சமர்ப்பிக்கப்படாமையால் கூட்டுத்தொகை ரூபா 8.44 மில்லியனிற்கான 06 கணக்கு விடயங்களை கணக்காய்வின் போது திருப்திகரமாக பரிசோதனை மேற்கொள்வதற்கு முடியவில்லை.	எதிர் காலத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.	நிதிக்குற்றங்களில் காட்டப்பட்டுள்ள கணக்கு மீதிகளை உறுதிப்படுத்தும் நிலையான சொத்துக்கள் பதிவேடு, மீதிகளை உறுதிப்படுத்தும் கடிதங்கள், காலப் பகுப்பாய்வு முற்பணப் பதிவேடு மற்றும் விரிவான அட்டவணைகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த மீண்டுவரும் வருமானம் ரூபா 13.23 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேர் மாறாக முன்னைய ஆண்டின் மீண்டுவரும் வருமானத்தை மிகைத்த மீண்டுவரும் செலவு ரூபா 3.37 மில்லியன் தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

2024

2023

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரி மற்றும் வரி	3,784,520	4,597,658	3,777,202	4,488,927	3,435,057	3,148,844	1,612,550	3,668,471
(ii) வாடகை	3,957,814	2,305,752	2,297,407	84,833	3,625,000	2,766,977	2,855,192	76,488
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,403,000	1,500,506	1,286,400	214,106	1,858,000	2,110,357	2,114,157	-
(iv) ஏனைய வருமானங்கள்	7,414,000	6,359,851	6,512,286	-	9,339,000	22,424,369	22,457,717	152,435
	----- 16,559,334 =====	----- 14,763,767 =====	----- 13,873,295 =====	----- 4,787,866 =====	----- 18,257,057 =====	----- 30,450,547 =====	----- 29,039,616 =====	----- 3,897,394 =====

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்பட்டுகின்றது.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வீதவரி		
(i) மீளாய்வாண்டு ஆரம்பத்தில் உள்ளவாறு நிலுவை வீதவரி மீதி ரூபா 3.66 மில்லியன் தொகையாக காணப்பட்டதுடன், வருட இறுதியில் உள்ளவாறு 2378 வீதவரி அலகுகள் தொடர்பாக ரூபா 4.34 மில்லியனிற்கான மீதியொன்று காணப்பட்டது.	ரூபா 373,962 இற்கான தொகையொன்று அறவிடப்பட்டுள்ளது என.	நிலுவை வரமானத்தை விரைவாக அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ii) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 134(1) இன் பிரகாரம் பிரதேச சபை அதிகாரப் பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னேற்றப்பட்ட பிரதேசம் என வெளியிடப்பட்டு 07	பெறுமதி மதிப்பீட்டிற்காக விலை மதிப்பீட்டு திணைக்களத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என.	சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வீதவரி ஆதனங்களை இனங்கண்டு பெறுமதி மதிப்பீடு செய்து வீதவரி அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க

வருடங்களை கடந்திருந்த
போதிலும், பிரதேசங்களின்
வீதவரி ஆதனங்களை பெறுமதி
மதிப்பீடு செய்து வீதவரி
அறவீடு செய்திருக்கவில்லை.

வேண்டும்.

(ஆ) ஏனைய வருமானங்கள்

மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு இணங்குகின்றேன் என.
மாகாண சபை பிரதான செயலாளரிடம்
மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் பெற
வேண்டிக் காணப்பட்ட நீதிமன்றத்
தண்டப்பணம் ரூபா 1.46 மில்லியன்
தொகை மற்றும் முத்திரைக் கட்டணம்
ரூபா 27.04 மில்லியன் தொகை
அறவீடு செய்வதற்கு நடவடிக்கை
எடுத்திருக்கவில்லை.

நிலுவை வருமானத்தை
விரைவாக அறவீடு
செய்யப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தின் மூலம் சாட்டப்பட்டுள்ள கருமங்கள் நிறைவேற்றுதல்

பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப்
பயன்பாட்டு சேவைகள் மற்றும் பகிரங்க பொது வழிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்துதல்
மற்றும் நிருவகித்தல் பொது மக்களின் சுகபோகம், வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால்
நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள்
கீழே காண்பிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

சபையின் அதிகாரப் பிரதேசத்தில்
நாளாந்தம் சேகரமாகும் குப்பையில்
ஒரு பகுதியை பயன்படுத்தி சேதனப்
பசளை உற்பத்திக்காக
பயன்படுத்தப்பட்டுள்ளதுடன்,
குப்பைகள் அகற்றுவதற்காக
நிலையான மற்றும் முறையான
வேலைத் திட்டமொன்று
செயற்படுத்தாமல் நாதுகல
கிரலகேலே வில் உள்ள தனியார்
காணியொன்றுக்கு குப்பை அகற்றி
மண்ணால் முடுவது மாத்திரம்
மேற்கொள்ளப்பட்டிருந்து.

உக்காத குப்பைகள், குப்பை
பொலிதீன், காட்போட் மற்றும்
பிளாஸ்டிக் ஆகியன
விற்பனை செய்யப்படுவதுடன்,
மீதியான அனைத்தும்
நாதுகல பிரதேசத்தில்
தனியார் காணியொன்றில்
குப்பை செயற்களத்தில்
போட்டு மண்ணால் மூடல்
மேற்கொள்ளப்படுகின்றது
என.

குப்பை
அகற்றுவதற்கான
நிலையான மற்றும்
முறையான
வேலைத்
திட்டமொன்று
செயற்படுத்தப்பட
வேண்டும்.

3.2 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 23 இன் மூலம் சாட்டப்பட்டிருந்த அதிகாரத்தின் பிரகாரம் சபையின் அதிகாரப் பிரதேசத்தில் காணப்படுகின்ற சபையின் பாதைகளை இனங்கண்டு பிரிவு 24(1) பதிவேடொன்றின் பிரகாரம் அவற்றில் பெயர் வெளியிப்பட வேண்டியிருந்த போதிலும், சபையினால் 1995 இன் பின்னர் அவ்வாறு செய்திருக்கவில்லை.	பாதைகளை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக சபையின் பாதை முறைமையை அரசு நில அளவையாளர்கள் மூலம் நிலஅளவை மேற்கொள்ளும் போது அதற்கு பாரிய செலவொன்று மேற்கொள்ள நேரிடுகின்றது என.	சட்டத்தின் பிரகாரம் பாதைகளை இனங்கண்டு பெயர்ப் பதிவேடொன்று பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) தென் மாகாண, உள்ளூராட்சி ஆணையாளரின் 2010 திசெம்பர் 27 திகதிய தபபா/பபாகோ/2010/01 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் பந்தி 11 இன் ஏற்பாடுகளுக்கு இணக்கமின்றி சபைக்கு சொந்தமான வர்த்தக தொடர் கட்டிடங்களின் 08 கடையறைகள் துணை வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக வர்த்தக தொடர் கட்டிடத்தின் 03 கடையறைகள் மற்றும் 03 மீன் கடைகள் பயன்படுத்தப்படாமல், 01 வருடத்திற்கும் 11 வருடங்களுக்கும் இடைப்பட்ட காலம் மூடப்பட்டிருந்தது.	தற்போது துணை வாடகைக்கு கொடுத்தல் நிறுத்தப்பட்டுள்ளதுடன், 03 கடைகளும் திறக்கப்பட்டுள்ளது எனவும், 03 மீன் கடைகளுக்காக பல தடவைகள் டென்டர் அழைக்கப்பட்ட போதிலும் எவறும் முன்வரவில்லை எனவும் மற்றும் கடையறைகளை பராமரிப்பதற்காக பாரிய செலவொன்று மேற்கொள்ள நேரிடுகின்றமையால் நிதி வசதிகள் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட விடயங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது என.	சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் செயற்பட வேண்டும்.
(இ) 2009 ஜூன் 17 திகதிய 09/2009(I) இலக்கம் கொண்ட பொது நிருவாகச் சுற்றறிக்கையின் பந்தி 2(I) பிரகாரம் அனைத்து அரசாங்க ஊழியர்களும் தமது சேவை நிலையத்திற்கு உள்வருதல் மற்றும் வெளிச் செல்லல் விரல் அடையாளத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய போதிலும், சபையின் உத்தியோகத்தர்களினால் உரிய முறையில் விரல் அடையால் இயந்திரத்தின் மூலம் உள்வருதல் மற்றும் வெளிச் செல்லல் பதிவு செய்யப்படாத 347 சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டது.	உரிய நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும் என.	சுற்றறிக்கை அறிவுரையின் பிரகாரம் செயற்பட வேண்டியதுடன், அவ்வாறு செயற்படாத உத்தியோகத்தர்கள் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
2006 பெறுகை வழிகாட்டல் கோவையின் வழிகாட்டல் 3.6.1(ஈ) இன் படி ஆரம்ப ஒப்பந்தப் பெறுமதியில் 50 சதவீத வரையறை வரை பண்டங்கள் கொள்வனவு செய்வதற்காக மீண்டும் கட்டளையிடுவதற்காக விசேட சந்தர்ப்பம் சார் விடயங்களுக்கு மாத்திரம் அதிகாரமளிக்க முடியும் எனினும், அதற்கு இணங்காமல் சபையினால் மீளாய்வாண்டின் போது 03 சந்தர்ப்பங்களில் கூட்டுத்தொகை ரூபா 336,000 தொகை செலவிடப்பட்டு 400 LED மின்குமிழ்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன், அது 400 சதவீதத்தை கொண்டிருந்தது.	குறைபாடுகள் தற்போது சரி செய்யப்பட்ட பெறுகை வழிகாட்டலின் பிரகாரம் கொள்வனவு செய்தல் மேற்கொள்ளப்படுகின்றது என.	2006 அரசு பெறுகை வழிகாட்டல் கோவையின் ஏற்பாடுகளின் பிரகாரம் செயற்படாத உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.4 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) ஆளனித் திட்டத்தின் படி மீளாய்வாண்டு இறுதி அளவில் சபையின் 32 பதவிகள் மிகையாக காணப்பட்டது.	மிகை உத்தியோகத்தர்களை அங்கீகரித்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	பதவியணி ஒன்றின் தேவைப்பாடு தொடர்பாக மீளாய்வு செய்து அதன்படி பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) சபையின் இரண்டாம் மட்ட உத்தியோகத்தர் ஒருவருக்கு மற்றும் ஆரம்ப மட்ட 05 உத்தியோகத்தர்களுக்கு பதவிகளுக்கான கடமைகள் சாட்டப்படாமல் வேறு பதவிகளுக்கான கடமைகள் சாட்டப்பட்டு 2024 ஜனவரி முதல் ஒக்தோபர் வரை ரூபா 3.06 மில்லியன் சம்பளம் மற்றும் படிகள் என சபை நிதியத்திலிருந்து செலுத்தப்பட்டிருந்தது.	வெற்றிடங்களை நிரப்பிய பின்னர் அந்தப் பிழை சரி செய்யப்படும் என.	பதவிக்குரிய கடமைகள் சாட்டப்பட வேண்டும்.